

## ॥ శ్రీవెఙ్కటేశ - అమెరికా - వైభవ - స్తోత్రం ॥

### ॥ శ్రీవెంకటేశ-అమెరికా-వైపవ-స్తోత్రమ్ ॥

### Praise of America Appearances of Sri Venkatesha

జ. సెతురామ:

జెఝ. చెతురామణ్

J. Sethuraman

## ॥ వెఙ్కటేశ - మాహాత్మ్యమ् ॥

### ॥ శ్రీవెంకటేశ-మాహాత్మ్యమ్ ॥

### The Greatness of Sri Venkatesha

శ్రీవెఙ్కటేశ: కరుణాసుధాబీ  
రమాక్షమాభ్యాం సహితో దయాలు: ।  
అమెరికాదేశవిహారకామో  
జనార్తిహారాయ సమాగతోఽస్తి ॥ १ ॥

శ్రీ-వెంకటేశ: కరుణై-సూతాప్తీ  
రమా-షషిమాప్యామ లఖ్నితో తయాఖు: ।  
అమెరికా-తేశ-విహార-కామో  
జినుర్త్తి-హారాయ సమాకథోఽస్తి ॥ १ ॥

అమిగ్రుతమాన కరుణైయిన బెగ్రమ కటల పోణ్రవగ్రుమ, తయయ మిగ్రుతవగ్రుమాన శ్రీవెంకటేశను, అమెరికా తేశమ కుఱ్ఱి పార్కకవెనొట్టుమ ఎన్నర ఆవలోటు, శ్రీతోవీ ప్రతోవీ లమేతరాయ, ఇంకు ఇగ్రుకుమ జునంకగ్నటైయ కవలైకణా తీర్పపతర్కాక వంతరుణియిగ్రుక్కిగ్రుర.

Sri Venkatesha, the ocean of the nectar of mercy, the kind one, together with Sri Devi and Bhuu Devi, desirous of touring America, has come here to remove the miseries of the people.

అచిన్యతేజమయరూపధారి  
య: శ్రీఘ్రమేవేహ దయాప్రపూర్ణ: ।  
కామానభీషాన్ భజతాం జనానాం  
దదాతి సాచ్చాన్ గణనామతీత్య ॥ २ ।

అచిన్యతేజోమయ-రూప-తారీ  
య: శ్రీకరమేవేహ తయా-ప్రపూర్ణా: ।  
కామాన్-అపీష్టాన్ పజ్జతామ జునైమ  
తత్తాతి సాచ్చాన్ కనెన్నమ-అతీత్య ॥ २ ॥

శ్రీవెంకటేశ తేజోమయమాన రూపత్తాతక కొణ్ణటవగ్రుమ, తయయ మిగ్రుతవగ్రుమాన ఎవార్, పక్త జునంకగ్నకుఱ్ఱు, ఇంకు, శీక్కిరమాకవే, ఎల్లవితమాన ఆశశకొయుమ ఇంశశకొయుమ, కెట్టతాతవిట పలమటంకాక పూర్తి-చెయ్కిగ్రో, అపెప్రపట్ట శ్రీవెంకటేశను ఇంకు వంతరుణియిగ్రుక్కిగ్రుర.

Such a Sri Venkatesha has arrived here - **who** is of an unthinkably resplendent form of luminance, **who** is full of kindness and **who**, very quickly, fulfills the the wishes of His devotees many times over.

அப்பேகவார் து ஜன: ஸ்மரேங்  
ஜந்மாஷிஜந்மா஘஗ணாஶ தஸ்ய |  
ஸ்ஸாரமாயாமவதாபடு:ஸ்ம்  
நிமேஷமாந்ரெண லய ப்ரயாந்தி || 3 ||

அப்பேகவாரம் து ஜன: ஸ்மரேந்-யம்  
ஜங்மாதி-ஜங்மாக-கணுஂச தஸ்ய |  
ஸ்மஸ்ர-மாயா-பவ-தாப-து:கம்  
நிமேஷ-மாத்ரேண லயம் ப்ரயாந்தி || 3 ||

ஓரு வேளையாவது ஓருவன் எவரூ ஸ்மரிப்பானாலும், அவனுடைய ஜங்மாதி ஜங்மம் பாப ஸ்மூஹங்களும், ஸ்மஸ்ரத்தில் உண்டாகும் துக்கங்களும், மாயையினால் உண்டாகும் துக்கங்களும், ஒரே நிமேஷத்தில் அழிந்து விடுமோ, அப்பேற்பட்ட ஸ்ரீவேங்கடேஶன் இங்கு வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha has arrived here - **whom**, if one were to remember at least once, then the multitudes of one's accumulated sins through rebirths and the miseries ensuing from maya and samsara, will all vanish in a second.

அனேகரத்நாமஸுஶோமிகேஶா:  
காருண்யஸ்பூர்ணகடாக்ஷலிலா: |  
தயார்஦்ஸுஸ்மேரமுக்ஷாஞ்சஶோ�ா  
விலாசிதா யென விலாசகேன || 4 ||

அனேக-ரத்நாப-ஸ-ஸோபி-கேஶா:  
காருண்ய-ஸ்ம்பூர்ண-கடாக்ஷ-லீலா: |  
தயார்த்ர-ஸ-ஸ்மேர-முகாபஜ-ஸோபா  
விலாலிதா யேன விலாலகேன || 4 ||

அநேக ரத்னங்களுடைய ஜவலிப்பால் ஸோபிக்கும் கேசங்களையும், கருணைமிகுந்த கடாக்ஷி லீலைகளும், தலை கமிழும் புஞ்சிருப்புடன் கூடிய கவர்சிகரமான முகபத்மமும், அழகுபொருந்திய எவரால் பிரகாசிக்கிப்படுகின்றனவோ, அப்பேற்பட்ட ஸ்ரீவேங்கடேஶன் இங்கு வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha has arrived here - the sporting one, **by whom** is gracefully displayed locks of hair shining with the brilliance of a multitude of precious stones, delightful glances, full of mercy, and a beautiful smiling lotus face displaying kindness.

அனந்ய஭க்த விதரந்தி மோ  
ஸாடோபராஜா விகிரந்தி ரோஷம் |  
லோகா: ஸமஸ்தா: ஸத்த ஹி யஸ்மை  
ஹேமாடிபுஜாந் விநிவேதயந்தி || 5 ||

அனந்ய-பக்தா விதரந்தி மோதம்  
ஸாடோப-ராஜா விகிரந்தி ரோஷம் |  
லோகா: ஸமஸ்தா: ஸத்தம் ஹி யஸ்மை  
ஹேமாதி-புஞ்ஜாந் விநிவேதயந்தி || 5 ||

அவரொருவரிடமே பக்தி கொண்டவர்கள் எவருக்கு ஸந்தோஷத்தை கொடுகிறார்களோ, அஹங்காரமும் படா-டோபமும் கொண்ட அரசு புரியும் ஜனங்கள் எவருக்கு கோபத்தை உண்டாக்குகிறார்களோ, ஸகல லோக ஜனங்கள் எவருக்கு தங்க மலை குவியல்களை ஸதா அர்ப்பிக்கிறார்களோ, அப்பேற்பட்ட ஸ்ரீவேங்கடேஶன் இங்கு வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha has arrived here - **to whom**, single minded devotees give pleasure, **to whom**, pompous lords give anger, and indeed **to whom**, people from all over the world offer mountains of gold, at all times.

धनं च धान्यं च परन्न यस्मात्  
स्थानं च सूपं च परन्न यस्मात्।  
यशश्च शौर्यं च परन्न यस्माद्-  
भोगश्च राज्यं च परन्न यस्मात्॥ ६॥

तनम् स ताण्यम् स परन्न-न यस्मात्  
संताणम् स रुपम् स परन्न-न यस्मात्।  
यश्च-स शेषर्यम् स परन्न-न यस्मात्  
पोक्ष-स राज्यम् स परन्न-न यस्मात्॥ ६॥

தனமும் தாண்யமும் எவரை விட மேலானதாக ஆகாதோ, ஸ்தானமும் ரூபமும் எவரை விட மேலானதாக ஆகாதோ, கீர்த்தியும் செளர்யமும் எவரை விட மேலானதாக ஆகாதோ, ராஜ்போகமும் ராஜ்யமும் எவரை விட மேலானதாக ஆகாதோ, அப்பேற்பட்ட ஸ்ரீவேங்கடேஷன் இங்கு வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha has arrived here - **beyond whom** does not lie wealth nor granaries, **beyond whom** does not lie position in life nor beauty of form, **beyond whom** does not lie fame nor valor, and **beyond whom** does not lie pleasures nor empires.

காலாம்஬ுதாமகமநியகண:  
ஸ்ரியா ச ஭ும்யா ச விலாஸிவக்ஷ:  
பக்தாமயவ்யஜகாசாரு-ஹஸ்த:  
பஶ்யந்தி ஧ன்யா நனு யஸ்ய ஶோமாஸ்॥ ७॥

காலாம்புதாபா-கமனீய-கண்ட:  
ஸ்ரியா ச பூம்யா ச விலாஸி-வகஷ:  
பக்தாபய-வயஞ்ஜக-சாரு-ஹஸ்த:  
பஶ்யந்தி தந்யா நநு யஸ்ய ஶோபாம்॥ ७॥

பருவமேகநிறம் ஒப்ப இனிய நிறம் கொண்ட கண்ட தேசமும், ஸ்ரீதேவியையும் பூதேவியையும் மார்பில் திகழ்ந்து-கொண்டிருப்பதையும், பக்தர்களுக்கெல்லாம் அபயத்தை காட்டும் அழகிய ஹஸ்தமும், இப்படியான, எவருடய சோபையை, பாக்யம் பெற்றவர்களே பார்க்கிறார்களோ அப்பேற்பட்ட ஸ்ரீவேங்கடேஷன் இங்கு வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha has arrived here - **whose** beauty is seen by the blessed - a beauty comprising His neck, blue like a monsoon cloud, a chest decorated with Sri Devi and Bhudevi, and with a beautiful hand signifying granting of refuge to His devotees.

யस्मिन्निवेश्याखिलचित्तवृत्तिं  
ब्रह्मस्वरूपे निगमादिवेच्ये।  
उद्यत्सहस्राक्षसमानकान्तौ  
दिवानिंशं योगिगणा रमन्ते॥ ८॥

யஸ்மிந்த-நிவேஸ்யாகில-சித்த-வருத்திம்  
ப்ரஹ்ம-ஸ்வரூபே நிகமாதி-வேதயே।  
உத்யத-ஸஹஸ்ரார்க-ஸமான-காந்தெள  
திவா-நிஶம் யோகி-கணை ரமந்தே॥ ८॥

ப்ரஹ்மஸ்வரூபமாகவும், நிகமம் போன்ற ஶாஸ்திரங்களிலுருந்து அறியவல்லவரும், ஒரு ஆயிரம் ஸ-அரியர்கள் உதித்தபொழுது ஏற்படும் காந்தியடையவருமான, எவரிடத்தில், சித்தத்தின் எல்லாவித சலனங்களையும் நிறுத்தி-வைத்து, யோகி கணங்கள் இறவும் பகலும் ரமிக்கிறார்களோ, அப்பேற்பட்ட ஸ்ரீவேங்கடேஷன் இங்கு வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha has arrived here - the very Brahman, the one who has to be understood from the Vedas, and one with the brilliance of a thousand rising suns - **in whom**, a large assembly of yogis have placed their minds, stilled of fickle movements, and are rejoicing day and night.

॥ आत्मसमर्पणम् ॥  
 ॥ आ॒त्म॒लमर्पणम् ॥  
 Offering Myself

निवेश्य तस्मिन् मम चित्तवृत्तिं  
 तेजोमयेऽखण्डचराचरेण।  
 अनादिमध्यान्तबृहत्स्वरूपे  
 विस्मृत्य बाधा रमणे रमेऽहम्॥ ९ ॥

निवेश्य तस्मिन् मम चित्त-वृत्ति-म  
 तेजो-मयेरकन्न-सराचरेषो।  
 अनाती-मत्यान्त-प्रभूहृत-स्वरूपे  
 विस्मृत्य पाता रमणे रमेऽहम्॥ ९ ॥

तेजोमयमाण, अकन्न-सराचरत्तिर्कु ईशना, आत्मियम् मत्यमुम् अन्तमुम् इल्लात विष्व लवण्यपमाण अप्पेत्तपट्ट वेङ्कटेशविल एन्नुत्य चित्त चलान्कणा निर्त्तिवेत्तुविट्टु, एल्लावित उपत्तरवंकणायम् मर्न्तुविट्टु, अन्त वेङ्कटरमणाणील रमिक्किरेण.

**In Him**, the luminant one, the lord of all the worlds, the very pleasant one, the all encompassing one with no beginning, middle or end, I place my mind and control its fickle movements, forget all my worries and rejoice in that Venkataramana.

आस्कन्धपादोज्वलहेमवासस् -  
 तारेशभास्यर्धिनखाभिरामः।  
 भक्तौघश्रीर्षीर्चितपादपद्मो  
 ध्यायामि तस्याखिलगात्रशोभाम्॥ १० ॥

औस्कन्ध-पातेज्ज्वल-हेम-वासस् -  
 तारेश-पास्पर्ती-नकापिरामः।  
 पक्तेताक-शीर्षीर्चित-पात-पत्तमेंगा  
 त्यायामि तस्याकिल-कात्तर-शोपाम्॥ १० ॥

तेलिरुन्तु पातम वरे ज्वलिक्कुम् लावर्णा वस्तरम् तरित्तिरुप्पतुम्, नक्षत्रान्कणिन् पथ्याण सन्तीर- नुत्य कान्तीय तिरस्कारम् पण्णाक्षुष्टिय कवर्चियाण नक कान्तीयम्, पक्त कणान्कणिन् तालेकणाल अर- स्चिक्कप्पुम् पातकमलमुम्, एन्नेऱल्लाम्, अप्पेत्तपट्ट वेङ्कटेशनुत्य लकल अवयवंकणिन् चोपेय त्याणिक्किरेण.

I contemplate on the beauty of all of **His** limbs - His beautiful golden garments from shoulder to foot, the lustre of His nails that beats the luminance of the moon, and His feet lined with the heads of prostrating devotees.

तस्मात् परः कः समुपासनीयस् -  
 तस्मात् परं किं प्रियबन्धुमित्रम्।  
 तस्मात् परः कः सचिवो गुरुश्च  
 पश्यामि नाहं कमपीह लोके॥ ११ ॥

तस्मात् परः कः लम्पासनीयस् -  
 तस्मात् परम् किं परिय-पन्तु-मित्रम्।  
 तस्मात् परः कः लक्षिवो गुरुश्च  
 पश्यामि नाहम् कमपीह लोके॥ ११ ॥

अप्पेत्तपट्ट वेङ्कटेशज्ञत्वीर वेरु यार् एन्नेल उपालिक्कप्पत्वेण्टियवर्? अप्पेत्तपट्ट वेङ्कटेशज्ञत्वीर यार् एनक्कु परियमाण पन्तुवेवा अल्लतु मित्राणेव? अप्पेत्तपट्ट वेङ्कटेशज्ञत्वीर वेरु यार् एनक्कु मन्त्रियो अल्लतु गुरुवेवा? इन्त लोकत्तिल वेरु एवरुम् एनक्कु पुल्पपत्विल्लै.

Who is there **beyond Him** that I should worship; who is there **beyond Him** who is my dear friend; who is there **beyond Him** who can give me counsel and be my preceptor; I do not see any one in this universe.

ततोऽल्पभक्तिः स्थिरचित्तहीनः (- ना )  
 संसारतापेन सदा सुतप्तः (- ता ) ।  
 तस्मै शरीरं तृणवत्सुनम्  
 साष्टाङ्गभावेन निवेदयामि ॥ १२ ॥

ततोराल्प-पक्तिः स्थिर-चित्त-हर्षिणः (- ण )  
 सम्लार-तापेन सत्ता ल-तप्तः (- ता ) ।  
 तस्मै शरीरं तृणवत्सुनम्  
 साष्टाङ्गभावेन निवेदयामि ॥ १२ ॥

अतगुल, चर्त्रेन पक्तिकेान्नतवनुम् (-केान्नतवनुम्), स्थिरचित्तम् इल्लातवनुम् (-इल्लातवनुम्), सम्लारत्तिल् एर्पबुम् तापत्ताल् एप्पेबामुतुम् तपित्तुक्केान्नात्तिरुप्पवनुमान् (-केान्नात्तिरुप्पवनुमान्), नान्, एन् उटैल, पिल्लैल पोन्नरु पनीन्तत्ताक, साष्टाङ्गकपावत्तुतन् अप्पेत्तप्त वेङ्कटेशनुकु निवेत्तिक्किरेन्.

And so, I, a defective devotee, suffering from the torments of life, place my body in full prostration **towards Him**, in the sashtanga fashion, like a flattened sheaf of grass.

अधर्मजुष्टैश्चरिता मया वा  
 प्रंशाश्च दोषा यदि मार्दयन्ति ।  
 तेभ्यस्तदाहं सहसा सवेगं  
 सुरक्षितस् (- ता ) तेन न संशयो मे ॥ १३ ॥

अतर्म-ज्ञाष्टैतेष्ट-सरिता मया वा  
 प्रर्मशास्त-स तेष्टो यति मार्दत्यन्ति ।  
 तेप्यस्त-तत्ताहूम् लहूल्ला लवेकम्  
 ल-रक्षितस् (- ता ) तेन न लम्शयो मे ॥ १३ ॥

अतर्मम् केान्नतात्तुपवर्कलाैयो, अल्लतु एन्नुैयो, चेय्यप्त तुरैकलो, मर्त्तुम् तेष्ट-  
 नकलो, एन्नैन तुन्पुरुत्तुमानुल, अप्पेत्तप्त वेङ्कटेशनुव अप्पेबामुते, अवेकलिमिरुन्तु नान्,  
 वेकमाकवुम्, उटन्तियाकवुम्, काप्पात्त्रप्पत्तवत्तेवेन् (-पत्तवलाैवेन्) एन्पत्तिल, एनक्कु लन्तेत्तहमेइल्लैल.

When the opressions and sins, ensuing from me and other unjust people, begin to bother me, I have no doubt that I will be protected from them, quickly and forcefully, by **Him**.

यद्यस्ति शत्रुः शरचापपाणिः  
 पलायनेनास्मि तदैव मुक्तः (- का ) ।  
 अप्यस्ति शत्रुहृदयाभिविष्टस् -  
 तं वर्जयित्वा शरणं छ यामि ॥ १४ ॥

यत्यस्ति शत्रुः शर-चाप-पाणिः  
 पलायनेनास्मि तदैव मुक्तः (- कत्ता ) ।  
 अप्यस्ति शत्रुर्हृदयापिविष्टस् -  
 तम् वर्जयित्वा शरणम् कव यामि ॥ १४ ॥

विल्लूतनुम् अम्पुमुतनुम् ओरु चत्तुरु एन् एतिरो इरुप्पानुकिल, अन्किरुन्तु ओटिविटुवताल मट्टुमेआप्पेबामुते नान् विटुपत्तवत्तेवेन् (-पत्तवलाैक) औकिविटुवेन्. औनुल अतेचत्तुरु एन् त्तरिरुत्तयत्तिलेयेपुकुन्तु ओनीन्तिरुप्पानुकिल, अप्पेत्तप्त वेङ्कटेशज्ञा विट्टाल, वेत्रेयारितम् चरणम् पुकुवेन?

If there is an enemy in front of me armed with bows and arrows, I can save myself just by running away from there; however, if the enemy resides deep in my own heart, then if I give **Him** up, where can I go to for refuge?

स वेङ्कटेशो वृषभैलशृङ्ख़ं  
लीलाविलासं कुसुमाभिरामम् ।  
भक्तौघैपूर्णं क्षणमात्रकालं  
त्यक्ता मदङ्गे कुरुतानिवासम् ॥ १५ ॥

ஸ வேங்கடேஶோ வருஷ-கைல-ஶ்ரங்கம்  
லீலா-விலாஸம் குஸுமாபிராமம் ।  
பக்தளக-பூர்ணம் கஷண-மாத்ர-காலம்  
தயக்தவா மதங்கே குருதாந்-நிவாஸம் ॥ 15 ॥

அப்பேற்பட்ட வேங்கடேஶன் லீலாவிலாஸமானதும், புஷ்பங்களால் நிறைந்ததும், பக்தர்களால் சூழப்பட்டது-மான அந்த திருப்பதியிலிருக்கும் விருஷ்ணசெலத்தின் உச்சியை ஒரு கஷணமாத்ர காலத்துக்கு விட்டுவிட்டு வந்து, என்னிடத்தில் நிவாஸம் செய்யட்டும்.

So, May **He**, that Venkatesha, discard, at least for a moment, His resort at the holy Tirupathi hills, beautiful and full of flowers, overflowing with devotees, and come and reside by my side.

संसारधोराविषुपारणार्थं  
स एव देवस्तरणैकसेतुः ।  
दृष्ट्यै च मायाऽवरणं विदार्य  
स एव देवो नयने ममास्तु ॥ १६ ॥

ஸம்ஸார-கோராப்தி-ஸ-பாரஞ்ஞர்த்தம்  
ஸ ஏவ தேவஸ்-தரணைக-ஸேது: ।  
த்ருஷ்ட்யை ச மாயாவ-வரணம் விதார்ய  
ஸ ஏவ தேவோ நயனே மமாஸ்து ॥ 16 ॥

ஸம்ஸாரம் என்னும் கோரமான ஸமுத்திரத்தை ஸ-லபமாக தாண்டுவதற்கு அப்பேற்பட்ட வேங்கடேஶன் ஒருவரே எனக்கு தாண்டவல்ல ஸேதுபாலம். மாயையினால் மூடப்பட்டிருப்பதை நீக்கி பார்ப்பதற்கு அப்பேற்பட்ட வேங்கடேஶன் ஒருவரே என்னுடைய இரு கண்களாக இருக்கட்டும்.

To cross the treacherous ocean of samsara with ease, **He** alone is my bridge; to rip the covering of maaya and to see beyond, let **He** alone be my pair of eyes.

॥ ஜய விஜயி மஹ ॥

॥ ஜய விஜயீ பவ ॥

Victory to the Lord, Victory to the Lord

आनन्दभूमञ्जय मानिवास  
कल्याणमूर्ते जय वेङ्कटेश ।  
आनन्ददायिज्ञय शेषशायिन्  
कारुण्यमूर्ते जय दुःखहारिन् ॥ १७ ॥

ஆனந்த-பூமன் ஜய மா-நிவாஸ  
கல்யாண-மூர்தே ஜய வேங்கடேஶ ।  
ஆனந்த-தாயின் ஜய ஶேஷ-ஶாயின்  
காருண்ய-மூர்தே ஜய து:க-ஹாரின் ॥ 17 ॥

ஆனந்தத்துக்கு கொள்ளிடமே வெற்றி, பூர்ணிவாஸனே வெற்றி, கல்யாணமூர்த்தியே வெற்றி, வேங்கடேஶனே வெற்றி, ஆனந்தத்தை கொடுப்பவரே வெற்றி, ஆதிசேஷனின் மீது உறங்குபவரே வெற்றி, காருண்யமூர்த்தியே வெற்றி, துக்கத்தை நீக்குபவரே வெற்றி.

Victory to the source of bliss, victory to Srinivasa, victory to the auspicious one, victory to Venkatesha, victory to the giver of happiness, victory to the one who lies on Adisesha, victory to the merciful one, victory to the remover of miseries.

हे मत्स्यरूपिङ्गय कूर्मरूपिन्  
वराहरूपिङ्गय नारसिंह ।  
हे ब्रह्मचारिङ्गय जामदग्न्य  
सीताप्रमोदिङ्गय रम्यहालिन् ॥ १८ ॥

ॐ मत्स्यरूपिन् ज्य शुर्म-रूपिन्  
वराहरूपिन् ज्य नारसिंह ।  
ॐ परम्परम्परार्थिन् ज्य ज्ञामतक्षन्य  
शेता-प्ररमेतीन् ज्य रम्य-हराविन् ॥ १८ ॥

ॐ मत्स्यरूपिये वेत्रनि, शुर्मरूपिये वेत्रनि, वराहरूपिये वेत्रनि, नारसिंहरूपिये वेत्रनि,  
ॐ वामनरूपिये वेत्रनि, परशुरामरूपिये वेत्रनि, शैतेतक्कु सन्तोषाष्टमं सन्तुमं रामरूपिये वेत्रनि,  
अमृकुमिकु कलप्पेप एन्तीय पलरामरूपिये वेत्रनि.

Victory to the one who came in the form of a fish, victory to the one who came in the form of a tortoise, victory to the one who came in the form of a boar, victory to the one who came in the form of Narasimha, victory to the one who came in the form of a brahmachari, victory to Parasurama, victory to Rama, the giver of happiness to Sita, victory to Balarama, who carried the beautiful plow.

गीताप्रबोधिङ्गय कल्किरूपिन् -  
ननेकरूपिङ्गय रूपहीन ।  
मद्भुद्विचारिङ्गय सर्वसाक्षिन्  
ब्रह्मस्वरूपिङ्गय विश्वगर्भ ॥ १९ ॥

शेता-प्ररोपोतीन् ज्य कल्की-रूपिन् -  
ननेकरूपिन् ज्य रूप-हरीन ।  
मत्तत्त्वत्त-विशारिन् ज्य शर्व-साक्षिन्  
परम्परम्पराविन् ज्य विश्व-कर्प ॥ १९ ॥

कैतेयय उपतेचिक्कुम किरुष्ण रूपिये वेत्रनि, कल्की रूपिये वेत्रनि, अनेकरूपत्तिल वरुपवरो वेत्रनि,  
रुपमर्त्तवरो वेत्रनि, एन्नुन्तय अमिरुतयत्तिल लन्त्तोरामं चेय्पवरो वेत्रनि, एललावत्तरिर्कुमं शाक्षिये  
वेत्रनि, परप्ररम्परम्पराविन् ज्य विश्वत्ततयुम उल्लेकाण्टवरो वेत्रनि.

Victory to Krishna, the teacher of the Gita, victory to the one who will come in the form of Kalki, victory to the one who comes in many forms, victory to the one who has no form at all, victory to the one who resides in my heart, victory to the one who is witness to everything, victory to very Brahman, victory to the one who encompasses the universe.

॥ श्रीवेङ्कटेश - अमेरिका - वैभव - स्थल - वर्णनम् ॥  
॥ प्रौ-वेङ्कटेश-अमेरिका-वैभव-स्थल-वर्णनम् ॥  
Description of the Grand Tour of Sri Venkatesha in America

नदीत्रयीपूतसुशैलशृङ्गे  
पित्त्वर्गनाम्ना प्रथितप्रदेशे ।  
स वेङ्कटेशः करुणासुधाभिर् -  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ २० ॥

नदी-त्रयी-पूत-सुशैल-शृङ्ग-केके  
प्रित्त्वर्ग-नाम्ना प्रथित-प्रदेशे ।  
स वेङ्कटेशः करुणा-सुधा-भिर् -  
ज्ञानार्त्ति-हराराय समाक्षेत्रास्ति ॥ २० ॥

मेओनंक्केलोला, अल्लिकेनी, औहायें एन्न लुन्न नैकिलाल कुम्पपट्टु बुनीतमाक्कप्पट्ट कुन्निन  
उक्कियिल प्रित्त्वर्ग (प्रित्त्वर्ग) एन्न प्ररसित्तिप्पेपत्त लन्त्तलत्तिले अमिरुतमान करुणेयिन बेगुम कल्ल  
पोन्न अन्त वेङ्कटेशन इंगु इरुक्कुम ज्ञानंकरुत्तय कवलेक्किं तीर्पपत्तर्काक वन्त्तरुणीयिरुक्किरुर.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to hill top at the well known town of Pittsburgh, surrounded by the three rivers, Allegheny, Monongahela and

the Ohio, to remove the miseries of the people

पूर्वेभवाम्भोधितरङ्गपूते  
फलशिङ्गपाश्चे च महाजनौघे ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर्-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ २१ ॥

पूर्वेवे-पवाम्भोधितरङ्गपूते  
प्लशींगक-पार्श्वे च महाज्जेनाके ।  
स वेङ्कटेशः करुणे-साताप्तिर-  
ज्ञानरथ्ती-ह्याराय लमाकतेऽस्ति ॥ २१ ॥

கிழக்கே இருக்கும் அட்லாண்டிக் மஹாஸமுத்ரத்தின் அலைகளால் புனீதமாக்கப்பட்ட பளசிங்கென்னும் ஊரின் பக்கத்தில் இருக்கும் நியூ-யார்க் என்னும் மஹாநகரத்திலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to Flushing, NY, adjacent to great city of New York, which is purified by the waves of the Atlantic Ocean, to remove the miseries of the people.

पूर्वेभवाम्भोधितरङ्गपूते  
नन्वाशलण्डार्घ्यसुरम्यसंस्थे ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर्-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ २२ ॥

पूर्वेवे-पवाम्भोधितरङ्गपूते  
नन्वाशलण्डार्घ्यसुरम्यसंस्थे ।  
स वेङ्कटेशः करुणे-साताप्तिर-  
ज्ञानरथ्ती-ह्याराय लमाकतेऽस्ति ॥ २२ ॥

கிழக்கே இருக்கும் அட்லாண்டிக் மஹாஸமுத்ரத்தின் அலைகளால் புனீதமாக்கப்பட்ட ஆசலண்டென்னும் அழகான ஸ்தலத்திலே (பாஸ்டன் அருகில்), அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார் என்றால், அது மிகையாகாது.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has indeed come has come to the place known as Ashland, MA, (near Boston, MA) which is purified by the waves of the Atlantic Ocean, to remove the miseries of the people.

देशस्य मुख्ये नगरे विशाले  
गयेतरायाः परिपार्श्वसंस्थे ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर्-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ २३ ॥

तेशस्य मुक्तेये नकरे विशाले  
कयेतरायाः परिपार्श्व-सम्स्थे ।  
स वेङ्कटेशः करुणे-साताप्तिर-  
ज्ञानरथ्ती-ह्याराय लमाकतेऽस्ति ॥ २३ ॥

இந்த தேசத்தின் விசாலமான தலை நகரத்திலே, வேதபாடசலையுடன் திகழும் கேய்தர்ஸ்பர்க் என்னும் ஊரின் பக்கத்திலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார். (கயேதரபுரம் = கயேதராபூரி = கயேதரா = Gaithersburg)

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the great capital city of this nation (Washington, DC), next to Gaithersburg, MD (the site of the famous Veda School), to remove the miseries of the people.

शान्त्यविशीताम्बुतरङ्गपूते  
स मालिबूनामसुशैलशृङ्गे ।  
श्रीवेङ्कटेशः करुणासुधाबिधर्-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ २४ ॥

शान्त्यप्ति-शीताम्पृ-तरङ्गपूते  
स मालिपू-नाम-साशैल-शृङ्गके ।  
श्रीवेङ्कटेशः करुणे-साताप्तिर-  
ज्ञानरथ्ती-ह्याराय लमाकतेऽस्ति ॥ २४ ॥

சாந்தி-மஹாஸமுத்ரத்தின் குளிர்ந்த நீரின் அலைகளால் புனீதமாக்கப்பட்ட மாலிபூ என்ற அழகிய குன்றின் உச்சியிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த ஸ்ரீவேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, has come to the hill top at Malibu, CA, which is purified by the cold waves of the Pacific Ocean, to remove the miseries of the people.

ஶாந்த்யஷ்டிதாம்புதரங்பூதே  
லிவாரமூராத்யஸுரம்யஸ்தே ।  
ஸ வேங்கடேஸ: கருணாஸு஧ாஷிர-  
ஜனார்த்திஹாராய ஸமாகதோஸ்தி ॥ 25 ॥

ஸாந்த்யப்தி-ஸ்ரீதாம்பு-தரங்க-பூதே  
விவாரமூராக்ய-ஸ-ரம்ய-ஸம்ஸ்தே ।  
ஸ வேங்கடேஸ: கருணை-ஸ-தாப்தி-ர-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோஸ்தி ॥ 25 ॥

சாந்தி-மஹாஸமுத்ரத்தின் குளிர்ந்த நீரின் அலைகளால் புனீதமாக்கப்பட்ட விவர்மூரென்னும் அழகிய ஸ்தலத்திலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the town of Livermore, CA, which is purified by the cold waves of the Pacific Ocean, to remove the miseries of the people.

ஶாந்த்யஷ்டிதாம்புதரங்பூதே  
ஸ ஸாபிண்டயேரோம்வரம்யஸ்தே ।  
ஸ்ரீவேங்கடேஸ: கருணாஸு஧ாஷிர-  
ஜனார்த்திஹாராய ஸமாகதோஸ்தி ॥ 26 ॥

ஸாந்த்யப்தி-ஸ்ரீதாம்பு-தரங்க-பூதே  
ஸ ஸாண்டியேகோ-பவ-ரம்ய-ஸம்ஸ்தே ।  
ஸ்ரீவேங்கடேஸ: கருணை-ஸ-தாப்தி-ர-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோஸ்தி ॥ 26 ॥

சாந்தி-மஹாஸமுத்ரத்தின் குளிர்ந்த நீரின் அலைகளால் புனீதமாக்கப்பட்ட ஸாண்டியேகோ என்னும் மஹாநகரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த ஸ்ரீ வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the town of San Diego, CA, which is purified by the cold waves of the Pacific Ocean, to remove the miseries of the people.

மஹாசிகாகோபுரபாஶ்஭மா-  
ரோராமி஧ே ரம்யவிஹாரஶீலே ।  
ஸ வேங்கடேஸ: கருணாஸு஧ாஷிர-  
ஜனார்த்திஹாராய ஸமாகதோஸ்தி ॥ 27 ॥

மஹா-சிகாகோ-புர-பார்ஸ்வ-பாகே-  
ரோராபிதே ரம்ய-விஹார-ஸீலே ।  
ஸ வேங்கடேஸ: கருணை-ஸ-தாப்தி-ர-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோஸ்தி ॥ 27 ॥

மாபெரும் சிகாகோ என்னும் நகரத்தின் பக்கத்தில் அரோரா என்னும் ஊரில் அழகிய குன்றத்தீன் மீது அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the hill top in Aurora, IL, next to the great city of Chicago, IL, to remove the miseries of the people.

அட்லாண்டநாஸ் நகரத்தில் பார்வே  
நவீஸுதீராவ்யசுரம்யங்களே।  
ஸ வேங்கடேஶ: கருணாஸு஧ாஷிர-  
ஜனார்த்திஹாராய ஸமாகதோஸ்தி॥ 2८ ॥

அட்லாண்ட-நாம்னே நகரஸ்ய பார்வே  
நதீஸ-தீராக்ய-ஸ-ரம்ய-ஶைலே।  
ஸ வேங்கடேஶ: கருணை-ஸ-தாப்திர-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோஸ்தி॥ 2८ ॥

அட்லாண்டா என்னும் நகரத்தின் பக்கத்தில் ரிவர்டேல் என்னும் ஊரில் அழகிய குன்றத்தின் மீது அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார். (நதீ-ஸ-தீர = Riverdale)

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the hill top at Riverdale, GA, next to the big city of Atlanta, GA, to remove the miseries of the people.

வூஹநார்த்திஹாராய  
ஸுரம்யபை கில ஜாக்ஸனால்யே।  
ஸ வேங்கடேஶ: கருணாஸு஧ாஷிர-  
ஜனார்த்திஹாராய ஸமாகதோஸ்தி॥ 2९ ॥

ப்ருஹந்நதீ-பார்வ-வனஸ்தலீ-ஸ்தே  
ஸ-ரம்ய-பெளரே கில ஜாக்ஸனாக்யே।  
ஸ வேங்கடேஶ: கருணை-ஸ-தாப்திர-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோஸ்தி॥ 2९ ॥

மிஸ்ஸிஸிப்பியீ என்னும் மாபெரும் நதியின் பக்கத்தில் இருக்கும் வனஸ்தலத்தில் ஜாக்ஸன் என்ற அழகிய ஊரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார். (ப்ருஹந்-நதீ = Mississippi)

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the beautiful town of Jackson, MS, next to the forests on the great Mississippi river, to remove the miseries of the people.

நானாநார்த்திஹாராய  
ஸ செதுநீராவ்யசுரம்யஸ்தே।  
ஶ்ரீவேங்கடேஶ: கருணாஸு஧ாஷிர-  
ஜனார்த்திஹாராய ஸமாகதோஸ்தி॥ 3० ॥

நாநா-நதீ-பூத-தல-ப்ரதேஶே  
ஸ ஸெதுநீராக்ய-ஸ-ரம்ய-ஸம்ஸ்தே।  
ஶ்ரீவேங்கடேஶ: கருணை-ஸ-தாப்திர-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோஸ்தி॥ 3० ॥

வடக்கு ரேரிடன், தெற்கு ரேரிடன், வெம்மிங்கடன், என்றெல்லாம் பெயர்கொண்ட பல நதீகளால் புனீதமாக்க-ப்பட்ட நியூ ஜெர்ஸி என்னும் ஸமதல ப்ரதேசத்தில், பிரிட்ஜ்வாடர் என்னும் அழகிய ஸ்தலத்திலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த ஶ்ரீ வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார். (ஸெது-நீர = Bridgewater)

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, has come to Bridgewater, NJ, on the meadows of New Jersey purified by several rivers like N. Raritan, S. Raritan, Lemmington, etc., to remove the miseries of the people.

க்ராண்டேநாஸ்திவிஶாலதேஶ  
ஸ ஹஸ்டநால்யே மகினீஸகாஸம்।  
ஶ்ரீவேங்கடேஶ: கருணாஸு஧ாஷிர-  
ஜனார்த்திஹாராய ஸமாகதோஸ்தி॥ 3१ ॥

க்ராண்டே-நதாஸ்விஷ்ட-விஶால-தேஶே  
ஸ ஹஸ்டநாக்யே பகினீ-ஸகாஸம்।  
ஶ்ரீவேங்கடேஶ: கருணை-ஸ-தாப்திர-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோஸ்தி॥ 3१ ॥

ஸியோ க்ராண்டே என்னும் நதியால் தழுவப்பட்ட டெக்ஸஸ் என்னும் விஶால தேசத்திலே, தன் ஸஹாதர் ஶ்ரீ மீனாக்ஷி யின் பக்கத்தில் ஹஸ்டன் என்னும் ஊரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற

அந்த ஸ்ரீ வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார். (க்ராண்டே-நத = Rio Grandé River)

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, has come to Houston, TX, and is next to His sister, Sri Minakshi, in the great state of Texas garlanded by the Rio Grandé river, to remove the miseries of the people.

ग्राण्डेनदाश्चिष्टविशालदेशे  
स्वण्टोनियोनाम्नि महाजनौघे ।  
स वेङ्कटेशः करुणासुधाब्धिर्-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ३२ ॥

க்ராண்டே-நதாம்லிஷ்ட-விஶால-தேஶே  
ஸ்வண்டெநானியோ-நாம்நி மஹா-ஜனெனாகே ।  
ஸ வேங்கடேஶ: கருணை-ஸ-தாப்திர்-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோாஸ்தி ॥ 32 ॥

ஸியோ க்ராண்டே என்னும் நதியால் தழுவப்பட்ட தெக்ளஸ் என்னும் விஶால தேசத்திலே ஸான் அண்டோனியோ என்ற மஹாநகரத்திலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார். (ஸ-அண்டோனியோ = San Antonio)

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to city of San Antonio, TX, in the great state of Texas garlanded by the Rio Grandé river, to remove the miseries of the people.

ग्राण्डेनदाश्चिष्टविशालदेशे  
डாலஸ்ஸுனாஸ்தா வி஦ிதே ஜனौघே ।  
ஸ வெங்கடேஶः கருணாஸுதா஬்஧ிர्-  
ஜனார்திஹாராய ஸமாகதோாஸ்தி ॥ ३३ ॥

க்ராண்டே-நதாம்லிஷ்ட-விஶால-தேஶே  
டால்லஸ்-ஸ-நாம்ன விதிதே ஜனெனாகே ।  
ஸ்ரீவேங்கடேஶ: கருணை-ஸ-தாப்திர்-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோாஸ்தி ॥ 33 ॥

ஸியோ க்ராண்டே என்னும் நதியால் தழுவப்பட்ட தெக்ளஸ் என்னும் விஶால தேசத்திலே டால்லஸ் என்ற மஹாநகரத்திலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த ஸ்ரீ வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, has come to city of Dallas, TX, in the great state of Texas garlanded by the Rio Grandé river, to remove the miseries of the people.

शान्ताम्बुसिन्दूरमहामयामी -  
नदीप्रपूते खलु डेयटनास्ये ।  
स वेङ्कटेशः கருணாஸுதா஬்஧ிர्-  
ஜனார்திஹாராய ஸமாகதோாஸ்தி ॥ ३४ ॥

ஸாந்தாம்பு-ஸிந்தூர-மஹாமயாமீ-  
நதீ-ப்ரபூதே கலு டேய்டனாக்யே ।  
ஸ வேங்கடேஶ: கருணை-ஸ-தாப்திர்-  
ஜனார்தி-ஹாராய ஸமாகதோாஸ்தி ॥ 34 ॥

ஸ்டில்-வாடர், ரெட், மஹா-மயாமீ நதீகளால் புநீதமாக்கப்பட்ட தேய்டன் என்ற ஊரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக, நிச்சயமாக, வந்தருளியிருக்கிறார். (ஸாந்தாம்பு நதீ = Stillwater River, ஸிந்தூர நதீ = Red River, மஹாமயாமீ நதீ = Great Miami River)

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has indeed come to Dayton, OH, purified by the Stillwater, Red and Great Miami rivers, to remove the miseries of the people.

आराद-गणेशादविनाशवल्ल्यं  
टेन्सिस्तेशो च सुरम्यसंस्थे ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ३५ ॥

आरात्त-कणेशारात्त-अविनाशवल्ल्याम्  
टेन्सिस्तेशो तेशो च लारम्य-सम्स्तेऽ  
स वेङ्कटेशः करुणे-लारम्य-सम्स्तेऽ  
ज्ञानरथी-हाराय लमाकतेऽस्ति ॥ ३५ ॥

टेन्सिस्तेशी एन्नुम् तेषत्तिले अविनाशवल्ल्ये एन्नुम् ऊरिले, कणेशारिन् पक्कत्तिले, अमुकुमिकुन्तिय इत्तिले, अमिरुतमाण करुणायिन् बेन्नुम् कटल् पोान्न अन्त वेङ्कटेशन् इंकु इरुक्कुम् ज्ञानंकरुतेय कवलैकौ तीर्प्पतर्काक, वन्तरुनियिरुक्किरुर्. ( अविनाशवल्ल्ये = Nashville, टेन्सिस्तेशी = Tennessee.)

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to Nashville, TN, next to Lord Ganesha, to remove the miseries of the people.

पूर्वेभवाम्भोधितरङ्गपूते  
सुरम्यसंस्थे खलु चेस्सपीके ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ३६ ॥

प्रार्वेपवाम्भोधितरङ्गपूते  
लारम्यसम्स्तेऽ कलु चेस्सपीके ।  
स वेङ्कटेशः करुणे-लारम्य-सम्स्तेऽ  
ज्ञानरथी-हाराय लमाकतेऽस्ति ॥ ३६ ॥

किम्किंके इरुक्कुम् अल्लाण्डिक मल्लालमुत्तरत्तिन् अलैकौल पुनीतमाक्कप्पत्त चेस्सपीकौन्नुम् ऊरिले, अमिरुतमाण करुणायिन् बेन्नुम् कटल् पोान्न अन्त वेङ्कटेशन् इंकु इरुक्कुम् ज्ञानंकरुतेय कवलैकौ तीर्प्पतर्काक वन्तरुनियिरुक्किरुर् एन्नुल, अतु मिकेयाकातु.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has indeed come has come to the place known as Chesapeake, VA which is purified by the waves of the Atlantic Ocean, to remove the miseries of the people.

बृहन्नदीभ्यां परिवर्त्यमाने  
पुनीतलूयीसमहाजनैषे ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ३७ ॥

प्रगृहन्त-नतीप्याम् परि-वर्त्यमाने  
पुनीत-लूयी-महाजनैषे ।  
स वेङ्कटेशः करुणे-लारम्य-सम्स्तेऽ  
ज्ञानरथी-हाराय लमाकतेऽस्ति ॥ ३७ ॥

இரு பெரும் நதிகளால் (மிஸ்ஸிஸிப்பி-மிஸ்ஸார்டீ-நதிகளால்) சூழப்பட்டிருக்கும் புநிதமான லூயிஸ் (St. Luis) என்னும் பெரும் ஊரிலே அமிருதமாண கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜ்ஞாநங்கருடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருனியிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the great city of St. Luis, which is surrounded by the two great rivers, the Mississippi and the Missouri, to remove the miseries of the people.

स ओक्कहोमापुरवर्तिसंस्थे  
तदेकनाम्ना विदितप्रदेशे ।  
श्रीवेङ्कटेशः करुणासुधाबिधर-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ३८ ॥

स ओक्कलஹोमापुरवर्ती-सम्स्तेऽ  
तதேகनாம்ந விதித-ப்ரதேஶே ।  
स वेङ्कटेशः करुणे-लारम्य-सम्स्तेऽ  
ज्ञानरथी-हाराय लमाकतेऽस्ति ॥ ३८ ॥

ஓக்கலஹோமா புரம் என்ற ஊரிலே, அதே பெயர் கொண்ட தேசத்திலே, அமிருதமாண கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜ்ஞாநங்கருடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருனியிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to Oklahoma City, in the state bearing the same name, to remove the miseries of the people.

આર્લાંડપાશ્વે બહુકોલિવાપી -  
પ્રફુલ્લપુષ્પૈ રુચિરપ્રદેશો ।  
સ વેઙ્કટેશઃ કરુણાસુધાબિધર -  
જનાર્તિહારાય સમાગતોઽસ્તિ ॥ ૩૯ ॥

આર્લાંન્ટ-પારંખે પહૃષ-કેલિ-વાપી-  
પ્રફુલ્લ-પુષ્પૈ રુચિર-પરતેશ ।  
સ વેઙ્કટેશઃ કરુણ-સ્યાતાપ્તિર-  
જિનુર્તત્ત્વ-હૃદારાય સમાકતોઽસ્તિ ॥ ૩૯ ॥

આર્લાંન્ટા પક્કત્તિલ ઇરુક્કુમ અમ્કાણ સન્નત્યિલે, અનેક વિલયાત્થ તટાકન્કાળુમ, પૃત્તુ કુલંકુમ પુષ્પાંકાળુમ અમ્કુટન તીકુમ તેચત્તિલે (પણારિતાવિલે), અમિરુતમાણ કરુણેયિનું બેનુમ કટલ પોણ્ણ અન્ન વેંકટેશન ઇંગુ ઇરુક્કુમ જ્ઞાનંકળુટેય કવલેકણી તીર્પ્પતરકાક વન્તરુણીયિરુક્કિરું.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to a temple near Orlando, situated in the country made beautiful by its several lakes of leisure entertainment and its flowers in full bloom (*Florida*), to remove the miseries of the people.

કરોલિનાયા દિશિ દક્ષિણસ્યાં  
કોલમ્બિયાયાં ખતુ રમ્યપુર્યામ् ।  
સ વેઙ્કટેશઃ કરુણાસુધાબિધર -  
જનાર્તિહારાય સમાગતોઽસ્તિ ॥ ૪૦ ॥

કરોલિન્યા તિશી તષ્ણિણસ્યામ  
કોલમ્બિયાયામ કહુ રમ્યપુર્યામ ।  
સ વેઙ્કટેશઃ કરુણ-સ્યાતાપ્તિર-  
જિનુર્તત્ત્વ-હૃદારાય સમાકતોઽસ્તિ ॥ ૪૦ ॥

કરોલિન્યિનું તેણ તિશ્યાં ઇરુક્કુમ કોલમ્બિયા અન્નનુમ અમ્કિય ઊરિલે, અમિરુતમાણ કરુણેયિનું બેનુમ કટલ પોણ્ણ અન્ન વેંકટેશન ઇંગુ ઇરુક્કુમ જ્ઞાનંકળુટેય કવલેકણી તીર્પ્પતરકાક વન્તરુણીયિરુક્કિરું.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has indeed come to a temple in Columbia situated in the South Carolina, to remove the miseries of the people.

કરોલિનાયા દિશિ ચોત્તરસ્યાં  
કેરીતિ નામ્ના વિદિતે પુરે ચ ।  
સ વેઙ્કટેશઃ કરુણાસુધાબિધર -  
જનાર્તિહારાય સમાગતોઽસ્તિ ॥ ૪૧ ॥

કરોલિન્યા તિશી ચોત્તરસ્યામ  
કેરીતી નામ્ના વિદિતે પુરે ચ ।  
સ વેઙ્કટેશઃ કરુણ-સ્યાતાપ્તિર-  
જિનુર્તત્ત્વ-હૃદારાય સમાકતોઽસ્તિ ॥ ૪૧ ॥

કરોલિન્યિનું વટકુ પકત્તિલ, કેરી એન્નનુમ ઊરિલે, અમિરુતમાણ કરુણેયિનું બેનુમ કટલ પોણ્ણ અન્ન વેંકટેશન ઇંગુ ઇરુક્કુમ જ્ઞાનંકળુટેય કવલેકણી તીર્પ્પતરકાક વન્તરુણીયિરુક્કિરું.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the town of Carey, situated in North Carolina, to remove the miseries of the people.

ઈરીમહાવાર્ધિતટસ્થિતે ચ  
કિલીવલણ્ડાબ્યમહાજનૌથે ।  
સ વેઙ્કટેશઃ કરુણાસુધાબિધર -  
જનાર્તિહારાય સમાગતોઽસ્તિ ॥ ૪૨ ॥

ઈરી-મહૃા-વાર્તી-તત્ત-સ્થિતે ચ  
કિલીવલણ્નાટાક્ય-મહૃાજ્જનેનાકે ।  
સ વેઙ્કટેશઃ કરુણ-સ્યાતાપ્તિર-  
જિનુર્તત્ત્વ-હૃદારાય સમાકતોઽસ્તિ ॥ ૪૨ ॥

ઈરી એન્નનુમ મહૃા એરિયિન કરેયિલ ઇરુક્કુમ કિલીવલણ્નેટનુમ બેરિય ઊરિલે, અમિરુતમાણ કરુણેયિનું બેનુમ કટલ પોણ્ણ અન્ન વેંકટેશન ઇંગુ ઇરુક્કુમ જ્ઞાનંકળુટેય કવલેકણી તીર્પ્પતરકાક

வந்தருளியிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the city of Cleveland, OH on the banks of the Great Lake Erie, to remove the miseries of the people.

बृहन्नदीपीतजलाभिपूते  
स लूयवल्लन्यां च सुरम्यसंस्थे ।  
श्रीवेङ्कटेशः करुणासुधाबिधर्-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ४३ ॥

ப்ரஹந்த-நதீ-பீத-ஜலாபி-பூதே  
ஸ லூயவல்லயாம் ச ஸ-ரம்ய-ஸம்ஸ்தே ।  
ஸ்ரீவேங்கடேஶ: கருணை-ஸ-தாப்தி-ர்-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோாஸ்தி ॥ 43 ॥

மஹா நதியான மிஸ்லிஸ்லிபீயின் மஞ்ஜளான ஜலத்தால் புநிதமாக்கப்பட்ட லூயவல்லே என்னும் ஊரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, has come to the Louisville, KY, purified by the yellow waters of the Mississippi, to remove the miseries of the people.

स केण्टकीसीमपरिस्वन्त्या  
नद्याः सुतीरे किल सिन्सिनात्याम् ॥  
श्रीवेङ्कटेशः करुणासुधाबिधर्-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ४४ ॥

ஸ கெண்டகீ-ஸீம-பரி-ஸ்ரவந்த்யா  
நத்யா: ஸ-தீரே கில ஸின்ஸினைட்யாம் ॥  
ஸ்ரீவேங்கடேஶ: கருணை-ஸ-தாப்தி-ர்-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோாஸ்தி ॥ 44 ॥

கெண்டகீ என்னும் தேஷத்தின் எல்லையில் ஓடும் நதியின் (ஓஹையோ-வின்) அழகான கரையில் இருக்கும் ஸின்ஸினைட்டை என்னும் ஊரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த ஸ்ரீவேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, has come to the city of Cincinnati, OH on the banks of the river (the Ohio river) that flows along the border of Kentucky, to remove the miseries of the people.

लान्सिङ्पुर्यां मिशिगन्सुदेशे  
स्वच्छाम्बुवार्धितयाभिमृष्टे ।  
श्रीवेङ्कटेशः करुणासुधाबिधर्-  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ४५ ॥

லான்ஸிங்க-புர்யாம் மிசிகன்-ஸ-தேஶே  
ஸ்வச்சாம்பு-வார்தி-த்ரிதயாபிம்ருஷ்டே ।  
ஸ்ரீவேங்கடேஶ: கருணை-ஸ-தாப்தி-ர்-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாகதோாஸ்தி ॥ 45 ॥

ஸ்வச்சமான தண்ணீர் கொண்ட மூன்று மஹா ஏரிகளால் (மிசிகன், ஹாரான், ஈரி, இவைகளால்) சூழப்பட்ட மிசிகன் என்ற தேசத்தில், லான்ஸிங்க் என்ற ஊரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த ஸ்ரீவேங்கடேஶன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, has come to the city of Lansing, MI is the State of Michigan which is lapped by the three Great lakes of fresh water (Michigan, Huron and Erie), to remove the miseries of the people.

नूनं सवानासरितः पलाश -  
रोधस्यगस्ताख्यमहाजनौघे ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर् -  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ४६ ॥

न्राणम् लवाणेष्वरितः पलाश -  
रोतस्यकल्पताक्यमहूर्ज्ञेनालेके ।  
स वेङ्कटेशः करुणे-साताप्तीर् -  
ज्ञानर्त्ति-हूराराय लमाकत्तोरास्ति ॥ ४६ ॥

ஸவானு நதியின் பச்சைக்கரையின்மீது இருக்கும் அகல்தா என்னும் பெரிய ஊரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஷன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை நிச்சயமாக வந்தருளி-யிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the city of Augusta, GA on the green banks of the SavanaH river, to remove the miseries of the people.

रम्यापगास्त्रिष्टसुरम्यदेशे  
यज्ञस्तौननाम्ना विदिते जनौघे ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर् -  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ४७ ॥

रम्यापकास्त्रिष्ट-सारम्य-तेशे  
यन्कल्पतेलान-नाम्नु वित्तेज्ञेनालेके ।  
स वेङ्कटेशः करुणे-साताप्तीर् -  
ज्ञानर्त्ति-हूराराय लमाकत्तोरास्ति ॥ ४७ ॥

ரம்யா நதீயால் (ரம்ய + ஆபா) = Ohio River in the Iroquois Indian language) அனைக்கப்பட்ட அழகிய தேஶத்தில், ஞாஹாயோ தேஶத்தில், யங்கல்பதெளன் என்ற பெயர் கொண்ட மஹாநகரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஷன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை நிச்சயமாக வந்தருளி-யிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to the great city of Youndstown. OH in the state of Ohio surrounded by the Ohio river ( the “good river”, “beautiful river” in the words of the languuage of the Iroquois Indians), to remove the miseries of the people.

दुर्गे च वै लाडरडेलपौरे  
प्रफुल्पुष्टै रुचिरप्रदेशो ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर् -  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ४८ ॥

तुर्के स वै लाटरटेल-बेळारे  
प्रपुल्प-पुष्टै रुचिर-प्रदेशै ।  
स वेङ्कटेशः करुणे-साताप्तीर् -  
ज्ञानर्त्ति-हूराराय लमाकत्तोरास्ति ॥ ४८ ॥

பூத்து குலுங்கும் புஷ்பங்களால் அழகுடன் திகழும் தேசத்திலே (ப்ளாரிடாவிலே), லாடரடேல் கோட்டை என்னும் ஊரிலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஷன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதற்காக வந்தருளி-யிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has to the town of Ft. Lauderdale, situated in the country made beautiful by its flowers in full bloom (*Florida*), to remove the miseries of the people.

हिमाभिरामावृतकानडाख्ये  
टोराण्टपाश्चै च सुशीतलेऽपि ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर् -  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ४९ ॥

हरिमापिरामावृत-कानटाक्ये  
टोराण्ट-पार्म-वै स-सीतलेऽपि ।  
स वेङ्कटेशः करुणे-साताप्तीर् -  
ज्ञानर्त्ति-हूराराय लमाकत्तोरास्ति ॥ ४९ ॥

அழகுமிகுந்த பனியால் மூடப்பட்ட கான்டா தேசத்திலே, அதிகளிராயிருந்தாலும், தோரான்டோ என்ற ஊரின்

பக்கத்திலே, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to Toronto, ONT, in the country of Canada covered with beautiful snow, even though it is very cold, to remove the miseries of the people.

டாம்பாவ்யபுர்யா பத ஸ்த்யமேதத்-  
யத்ஸ்த்யநாராயணரூபதாரி ।  
ஸ வேங்கடேஸ: கருணாசு஧ாஷிர்-  
ஜனார்த்திஹாராய ஸமாக்தோஸ்தி ॥ ५० ॥

டாம்பாக்ய-புர்யாம் பத ஸ்த்யமேதத்-  
யத்ஸ்த்யநாராயண-ரூபதாரி ।  
ஸ வேங்கடேஸ: கருணை-ஸ்தாப்திர்-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாக்தோஸ்தி ॥ ५० ॥

இது என்னவோ ஸ்த்யம், என்னவென்றால், டாம்பா என்னும் ஊரிலே, ஸ்த்யநாராயணரூபதாரீயாக, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார்.

It is certainly true that such a Venkatesha, the ocean of nectar of kindness, has come to Tampa, FL in the form of Satyanarayana, to remove the miseries of the people.

கனக்டிக்டயான் சலு மத்யபுர்யா  
ஸ ஸ்த்யநாராயணரூபதாரி ।  
ஸ்ரீவேங்கடேஸ: கருணாசு஧ாஷிர்-  
ஜனார்த்திஹாராய ஸமாக்தோஸ்தி ॥ ५१ ॥

கனக்டிக்டயாம் கலு மத்யபுர்யாம்  
ஸ ஸ்த்யநாராயண-ரூபதாரி ।  
ஸ்ரீவேங்கடேஸ: கருணை-ஸ்தாப்திர்-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாக்தோஸ்தி ॥ ५१ ॥

கனக்டிக்ட என்னும் தேசத்திலே மிடில்டவுன் என்னும் ஊரிலே, ஸ்த்யநாராயணரூபதாரீயாக, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த ஸ்ரீவேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார், என்பது நிச்சயம். (மத்ய-பெளர = Middletown)

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, has indeed come to Middletown, CT, in the State of Connecticut, in the form of Satyanarayana, to remove the miseries of the people.

மஹாசிகாகோபுரபாஷ்மாரோ -  
லமாண்டபுர்யா கில ராமரூபி ।  
ஸ வேங்கடேஸ: கருணாசு஧ாஷிர்-  
ஜனார்த்திஹாராய ஸமாக்தோஸ்தி ॥ ५२ ॥

மஹா-சிகாகோ-புர-பார்ம்வ-பாகே-  
லமாண்ட-புர்யாம் கில ராம-ரூபி ।  
ஸ வேங்கடேஸ: கருணை-ஸ்தாப்திர்-  
ஜனார்த்தி-ஹாராய ஸமாக்தோஸ்தி ॥ ५२ ॥

மாபெரும் சிகாகோ என்னும் நகரத்தின் பக்கத்தில் லமாண்ட என்ற ஊரிலே, ராமரூபியாக, அமிருதமான கருணையின் பெரும் கடல் போன்ற அந்த வேங்கடேஸன் இங்கு இருக்கும் ஜனங்களுடைய கவலைகளை தீர்ப்பதர்காக வந்தருளியிருக்கிறார், என்பது திண்ணம்.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, has indeed come to Lemont, IL, next to the great city of Chicago, IL, in the form of Sri Rama, to remove the miseries of the people.

डेट्रायिटाख्ये वरदः स लक्ष्मी -  
नारायणाकारविलासरूपी ।  
श्रीवेङ्कटेशः करुणासुधाबिधर् -  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ५३ ॥

बेट्टरायिटाक्षेये वरदः स लक्ष्मी -  
नारायणान्नकार-विलास-रूपी ।  
श्रीवेङ्कटेशः करुणे-लौताप्तिर-  
ज्ञानरूपं त्वं-हृषीकेशः ॥ ५३ ॥

बेट्टरायिट एन्ननुम ऊरीले अमुकिय लक्ष्मी-नारायणेस्वरूपत्तुतन्न, एला वरंकला केाउक्कुम, अमिरुतमाण करुणायिन्न बेप्रुम कटल पोन्न अन्त श्रीवेङ्कटेशन्न इंग्कु इरुक्कुम ज्ञानंकगुणेतय कवलैकला तीर्प्पतर्काक वन्तरुणीयिरुक्किरुर, एन्पतु तिण्णाम.

Such a Sri Venkatesha, the ocean of nectar of kindness, the giver of boons, has come to Detroit, MI sporting the beautiful form of Lakshmi-Narayana.

यज्ञस्टौनपौरे वरदः स लक्ष्मी -  
नारायणाकारविलासरूपी ।  
श्रीवेङ्कटेशः करुणासुधाबिधर् -  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ५४ ॥

यन्कल्स्तेलान-बेळारे वरदः स लक्ष्मी -  
नारायणान्नकार-विलास-रूपी ।  
श्रीवेङ्कटेशः करुणे-लौताप्तिर-  
ज्ञानरूपं त्वं-हृषीकेशः ॥ ५४ ॥

यन्कल्स्तेलान एन्ननुम ऊरीले, अमुकिय लक्ष्मी-नारायणेस्वरूपत्तुतन्न, एला वरंकला केाउक्कुम, अमिरुतमाण करुणायिन्न बेप्रुम कटल पोन्न अन्त श्रीवेङ्कटेशन्न इंग्कु इरुक्कुम ज्ञानंकगुणेतय कवलैकला तीर्प्पतर्काक वन्तरुणीयिरुक्किरुर, एन्पतु तिण्णाम.

Such a Srii Venkatesha, the ocean of nectar of kindness, the giver of boons, has indeed come to Youngstown, OH sporting the beautiful form of Lakshmi-Narayana.

एवं दयालुर्जगदीश्वरो वै  
पुरीष्वनेकासु विराजतीह ।  
स वेङ्कटेशः करुणासुधाबिधर् -  
जनार्तिहाराय समागतोऽस्ति ॥ ५५ ॥

एवम तयालुर-ज्ञकत्तेस्वरो वै  
पुरीष्वनेकास- विराजतीह ।  
स वेङ्कटेशः करुणे-लौताप्तिर-  
ज्ञानरूपं त्वं-हृषीकेशः ॥ ५५ ॥

इंग्वन्नाम, तये मिरुन्त ज्ञकत्तेस्वराण्ण अन्त तेवर, पल पल ऊर्कलिल काट्चि अणीक्किरार. अमिरुतमाण करुणायिन्न बेप्रुम कटल पोन्न अन्त वेङ्कटेशन्न इंग्कु इरुक्कुम ज्ञानंकगुणेतय कवलैकला तीर्प्पतर्काक वन्तरुणीयिरुक्किरुर.

Such a Venkatesha, the ocean of nectar of kindness, the kind one, the lord of the universe, come to remove the miseries of the people, is shining brilliant in many cities.

॥ प्रार्थना ॥  
॥ पिरार्तत्तैः ॥  
Prayer

भवन्त्यनेकानि निकेतनानि  
तथापि देवो मदनुग्रहाय ।  
रमाक्षमाभ्यां सहितो दयालुर् -  
गृहे मदीये कुरुतान्निवासम् ॥ ५६ ॥

पवन्त्यमेनेकाणि निकेतनाणि  
तत्तापि तेवो मत्तुकरहृय ।  
रमा-कष्टमाप्याम लहृतेऽ तयालुर-  
करुहेऽ मत्तेये कुरुतान-निवासम् ॥ ५६ ॥

இவ்விதம் அந்த தேவருக்கு பல விடுதிகள் இருக்கத்தான் இருக்கும். அவ்விதம் அத்தனை வீடுகள் இருந்தாலும், என் மேல் அனுக்ரஹம் செய்து, அந்த தயை மிகுந்த தேவர், ஸ்ரீதேவீ பூதேவீ ஸமேதராக, என் இல்லத்திற்கு வந்து நிவாஸம் செய்யட்டும்.

It is no wonder that you have many such divine residences; Oh Lord, Oh kind One; in spite of all this, do shower me with your grace and please come with Sri Devi and Bhuu Devi and reside in my house.

ஸ்மृत்வா ஸ்மृత்வா புனரபி புனர்வெ தே ஦ிவ்யगோஹாந்-  
஧்யாத்வா ஧்யாத்வா முஹரபி முஹர்வெ தே ஦ிவ்யரूபம்।  
ஸ்தோறைமிஸ்தவ ஹி மஜ்தாஂ தஸ்தாஸீனிவாஸி  
வாஜ்ஞாஜ்வாலாப்ரஶமிதமனோ யாசதே ஸேதுராம:॥ ५७ ॥

ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா புனரபி புனர் தேவ தே திவ்ய-கேஹாந்-  
த்யாத்வா த்யாத்வா முஹ-ாரபி முஹ-ார் தேவ தே திவ்ய-ரூபம்।  
ஸ்தோத்ரை-ரேபிஸ்-தவ ஹி பஜ்தாம் தல்லஹாஸீ-நிவாஸீ  
வாஞ்சா-ஜ்வாலா-ப்ரஶமித-மனே யாசதே ஸேதுராம:॥ ५७ ॥

தேவனே, உன்னுடய திவ்ய சேஷத்திரங்களை மறுபடியும் மறுபடியும் நினைந்து நினைந்து, தேவனே, உன்னுடய திவ்ய ரூபத்தை அடிக்கடி அடிக்கடி தியானம் செய்து தியானம் செய்து, இந்த ஸ்தோத்ரிரங்களால் பஜிப்பவர்களுக்கு, தல்லஹாஸீ-நிவாஸீ ஸேதுராமன், ஆசை என்னும் கொழுந்து விட்டெறியும் ஜ்வாலைகள் அனைந்த மனதை எனக்கு கொடுங்கள் என்று யாசிக்கிரான்.

The resident of Tallahassee, Sethuraman, requests that you give a mind, calmed of the raging fires of desire, to the devotees who think again and again of your divine residences, contemplate again and again on your divine form, and praise you with these slokas.

॥ இதி ஜயராம - ஸுநுநா ஸேதுராமேண கृதं  
ஆரைங்கடேஶ - அமெரிகா - வை஭வ - ஸ்தோற் ஸ்பூர்ணம் ॥

॥ ஜெயராம புத்திரன் சேதுராமனேல் தொகுக்கப்பட  
ஸ்ரீவேங்கடேஶ-அமெரிகா-வைபவ-ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

Thus ends the Sri-Venkatesha-America-Vaibhava-Stotram  
composed by Sethuraman, son of Jayaram.